



Padalsalai's Telegram Groups!

(தலைப்பிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குழுவில் இணையவும்!)

- Padalsalai's NEWS - Group
https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA
- Padalsalai's Channel - Group
<https://t.me/padasalaichannel>
- Lesson Plan - Group
<https://t.me/joinchat/NIfCqVWwo5iL-21gpzrXLw>
- 12th Standard - Group
https://t.me/Padalsalai_12th
- 11th Standard - Group
https://t.me/Padalsalai_11th
- 10th Standard - Group
https://t.me/Padalsalai_10th
- 9th Standard - Group
https://t.me/Padalsalai_9th
- 6th to 8th Standard - Group
https://t.me/Padalsalai_6to8
- 1st to 5th Standard - Group
https://t.me/Padalsalai_1to5
- TET - Group
https://t.me/Padalsalai_TET
- PGTRB - Group
https://t.me/Padalsalai_PGTRB
- TNPSC - Group
https://t.me/Padalsalai_TNPSC

அலகு தேர்வு 5**மேல்நிலை இரண்டாம் ஆண்டு ---- கணக்குப்பதிவியல்****பாடம் 5. கூட்டாளி சேர்ப்பு****காலம் : 75 நிமிடம்****மதிப்பெண்கள் : 50****பகுதி - I****அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.****10 × 1 = 10****சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக :**

- மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது -----
அ) ஆதாயம் ஆ) நட்டம் இ) செலவு ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- கூட்டாளியின் புதிய இலாபப் பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
அ) முதல் விகிதம் ஆ) தியாக விகிதம் இ) ஆதாய விகிதம் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- மறுமதிப்பீட்டு கணக்கின் பற்று பக்கத்தில் இடம் பெறக்கூடியது எது?
அ) பொறுப்புகளின் மதிப்பு குறைதல்
ஆ) பொறுப்புகளின் மதிப்பு அதிகரித்தல்
இ) சொத்துகளின் மதிப்பு அதிகரித்தல்
ஈ) பதிவுறா முதலீடுகளை ஏடுகளில் கொண்டு வருதல்
- கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
அ) பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
ஆ) முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
இ) கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஈ) ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
- பட்டியல் I ஐ மற்றும் பட்டியல் II உடன் ஒப்பீடு செய்து சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான குறியீட்டை பயன்படுத்தி தெரிவு செய்யவும்.

பட்டியல் I

- தியாகவிகிதம்
- பழைய இலாபப் பகிர்வு விகிதம்
- மறுமதிப்பீட்டு கணக்கு
- முதல் கணக்கு

குறியீடுகள்:

	(i)	(ii)	(iii)	(iv)
அ	1	2	3	4
ஆ	3	2	4	1
இ	4	3	2	1
ஈ	3	1	4	2

பட்டியல் II

- முதலீட்டு மாறுபடும்நிதி
- பகிர்ந்துதர இலாபம்
- நற்பெயர்
- பதிவுறா பொறுப்பு

- பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
அ) மறுமதிப்பீட்டு இலாபம் ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர் ஈ) முதலீட்டு மாறுபடும் நிதி
- ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாகவிகிதத்தை கணக்கிடவும்.
அ) 1:3 ஆ) 3:1 இ) 5:3 ஈ) 3:5
- கூற்று (A) : ஒரு கூட்டாளியைச் சேர்க்கும்பு புதிய இலாபப் பகிர்வு விகிதம் நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.
காரணம் (R) : புதிய இலாபப் பகிர்வு விகிதம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளமுடியாது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
- ஒரு புதிய கூட்டாளியை சேர்க்கும் போது, செய்யப்படும் பின்வரும் சரிக்கட்டுதல்களில் எது சரியான கூற்று?
i) பகிர்ந்து தரா இலாபம், காப்பு மற்றும் நட்டம் ஆகியவற்றை பகிர்ந்தளித்தல்
ii) சொத்துகளையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்
iii) புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதத்தை நிர்ணயித்தல்
iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
அ) (i) மட்டும் சரி ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iii) மற்றும் (iv) சரி ஈ) அனைத்தும் சரி
- தவறான சமன்பாடு எது?
அ) தியாகப் பங்கு = பழைய பங்கு - புதிய பங்கு
ஆ) பழைய பங்கு = தியாகப் பங்கு + புதிய பங்கு
இ) புதிய பங்கு = தியாகப் பங்கு - பழைய பங்கு
ஈ) புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு

பகுதி -- II**எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 17- க்கு கட்டாயம்****விடையளிக்கவும்.****5 × 2 = 10**

- புதிய கூட்டாளி சேர்க்கையின் போது, பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
- தியாக விகிதம் என்றால் என்ன?
- பின்வருவனவற்றுள் மறுமதிப்பீட்டு கணக்கில் பற்று அல்லது வரவு வைக்கப்படுவதைத் தரவும்.
(அ) சொத்தின் மீதான தேய்மானம் (ஆ) பதிவுறா பொறுப்புகள்
(இ) கொடுபடவேண்டிய செலவிற்கான ஒதுக்கீடு (ஈ) சொத்தின் மீதான மதிப்பேற்றம்

14. நளினி மற்றும் வித்யா எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2018 அன்று ஈஸ்வரி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்புநிதி ₹. 15,000 எனக் காட்டியது. காப்பு நிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

15. ரமேஷ், உமேஷ் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 31-03-2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
பற்பல கடனீந்தோர்	30,000	வங்கி	8,000
இலாப நட்ட பகிர்வு க/கு	23,000	பற்பல கடனாளிகள்	30,000
தொழிலாளர் ஈட்டு நிதி	5,000	சரக்கிருப்பு	20,000
முதல் கணக்குகள்		நிலமும் கட்டடமும்	70,000
ரமேஷ் ₹. 40,000			
உமேஷ் ₹.30,000	70,000		
	1,28,000		1,28,000

2018, ஏப்ரல் 1 அன்று, இராஜேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

16. அரவிந்தன் மற்றும் குரு எனும் கூட்டாளிகள் முறையே 3:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 1.4.2017 லோகேஷ் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- சரக்கிருப்பு மதிப்பை ₹. 12,000 உயர்த்த வேண்டும்
 - ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ₹. 6,000 தற்போது பதிவு செய்தல் வேண்டும்
 - அலுவலக சாதனங்கள் மதிப்பை ₹. 2,000 குறைக்க வேண்டும்.
- மறுமதிப்பீடு கணக்கு தயாரிக்கவும்.

17. கண்மணி மற்றும் ஷாலினி என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கோமதி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். கண்மணி, ஷாலினி மற்றும் கோமதி அவர்களின் புதிய இலாபவிகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

பகுதி --- III

எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 24 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

5 × 3 = 15

18. வேல்முருகன் , அப்பாஸ் மற்றும் பிரதீப் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று பிரகாஷ் புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
- வளாகத்தின் மதிப்பு ₹. 60,000 அதிகரிக்கப்பட்டது
 - சரக்கிருப்பு மீது ₹. 5,000, அறைகலன் மீது ₹. 2,000, இயந்திரம் மீது ₹. 2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
 - கொடுபட வேண்டிய பொறுப்பு ₹.500 உருவாக்கப்பட வேண்டும்.
- மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.

19. சதீஷ் மற்றும் மகேஷ்வரன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று விடுதலைவிரும்பி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டனர். விடுதலைவிரும்பி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று, நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ₹. 40,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.

- ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது
- ஏட்டில் உள்ள நற்பெயரில் ₹. 32,000 மட்டும் போக்கெழுதுவது

20. விஷ்ணு மற்றும் யுக்கேஷ் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2018 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
பற்பல கடனீந்தோர்	45,000	அறைகலன்	25,000
காப்பு நிதி	5,000	பற்பல கடனாளிகள்	10,000
முதல் கணக்குகள்		சரக்கிருப்பு	20,000
விஷ்ணு ₹. 30,000		கைரொக்கம்	35,000
யுக்கேஷ் ₹. 20,000	50,000	இலாப நட்ட க/கு (நட்டம்)	10,000
	1,00,000		1,00,000

பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2019 அன்று துரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.

- துரியா 1/4 இலாபப் பங்கிற்காக ₹. 10,000 முதல் கொண்டு வருகிறார். புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் முதல் கணக்கினை தயார் செய்யவும்.

கூடுதல் தகவல்

மறுமதிப்பீட்டு இலாபம் : விஷ்ணு முதல் க / கு ₹. 3,600
யுக்கேஷ் முதல் க / கு ₹. 2,400

21. தெளபிக், இராஜேஷ் என்ற கூட்டாளிகள் முறையே 4 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். சாரதி என்பவரைச் சேர்க்க முடிவு செய்த பிறகு, பின்வருமாறு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மறுமதிப்பீடு செய்தனர்.
- கட்டட மதிப்பை ₹. 50,000 அதிகப்படுத்த வேண்டும்.
 - ஐயக்கடன் ஒதுக்கு ₹. 500 குறைக்க வேண்டும்.
 - இயந்திர மதிப்பை ₹. 15,000, அறைகலன் ₹. 4,000 மற்றும் சரக்கிருப்பு ₹. 10,500 குறைக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக் கணக்கைத் தயாரிக்கவும்.

22. 2018, மார்ச் 31 ஆம் நாளை ஜானகி மற்றும் சினேகா இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
தொழிலாளர் ஈட்டு நிதி	10,000	கட்டடம்	50,000
பொதுகாப்பு	40,000	பற்பல கடனாளிகள்	60,000
முதல் கணக்குகள்		சரக்கிருப்பு	8,000
ஜானகி ₹.50,000		வங்கி ரொக்கம்	32,000
சினேகா ₹.30,000	80,000		
பற்பல கடனீந்தோர்	20,000		
	1,50,000		1,50,000

ஜானகி, சினேகா இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அமீராவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, பின்வரும்சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:

- அமீரா ₹. 20,000 முதலாக கொண்டு வரவேண்டும்.
- கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
- சரக்கிருப்பு ₹. 6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
- வாராஜயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.

கூட்டாளி சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.

23. தமிழன்னை மற்றும் விஜி என்ற இரு கூட்டாளிகள் 5:3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் திவ்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். திவ்யா தமிழன்னையிடமிருந்து 1/5 பங்கும், விஜியிடமிருந்து 1/5 பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாகவிகிதம் கணக்கிடவும்.

24. சிவசங்கரி மற்றும் பியதர்ஷிணி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் கொளசல்யா என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர்மதிப்பு ₹. 81,000 என்று மதிப்பிடப்படுகிறது. கொளசல்யாவால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டு வரமுடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

பகுதி -- IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

$$3 \times 5 = 15$$

25. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்றவிகிதத்தில் இலாபநட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சமவிகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

(அல்லது)

பவித்ரா, கலைச்செல்வி என்ற கூட்டாளிகள் முறையே 3:2 என்றவாறு இலாபம் பகிர்ந்து கொள்கின்றனர்.

31-03-2018 ஆம் நாளை இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
பற்பல கடனீந்தோர்	70,000	வங்கி ரொக்கம்	40,000
காப்பு நிதி	30,000	பற்பல கடனாளிகள்	60,000
முதல் கணக்குகள்		அறைகலன்	80,000
பவித்ரா ₹. 1,60,000		இயந்திரம்	1,20,000
கலைச்செல்வி ₹. 1,40,000	3,00,000	முன்கூட்டி செலுத்திய காப்பீடு	80,000
		சரக்கிருப்பு	20,000
	4,00,000		4,00,000

அவர்கள் கவியரசி என்பவரை 1/5 பின்வரும் பகிர்வுகளுக்கு உட்பட்டு கூட்டாண்மையில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

- கவியரசி ₹. 60,000 முதல் கொண்டு வருகிறார். நற்பெயரில் அவருடைய பங்கு ₹. 20,000 மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கான ரொக்கம் கொண்டு வரவில்லை.
- சரக்கிருப்பின் மதிப்பு ₹. 28,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
- அறைகலன் மீது 5% தேய்மானம்நீக்கப்படவேண்டும்.
- இயந்திரம் மதிப்பு ₹. 1,60,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

தேவையான பேரேட்டு கணக்குகள் தயார்செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

26. ஜெயமாலினி , வித்யா என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து

வந்தனர். 31-03-2009 ஆம் நாளை இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	தொகை ₹	சொத்துகள்	தொகை ₹
கடனீந்தோர்	80,000	வங்கி	10,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு	20,000	பற்பல கடனாளிகள்	1,30,000
இலாப நட்டக்கணக்கு	1,00,000	சரக்கிருப்பு	20,000
முதல் கணக்கு:		இயந்திரம்	40,000
ஜெயமாலினி ₹. 40,000	70,000	நிலம்,கட்டிடம்	70,000
வித்யா ₹. 30,000			
	2,70,000		2,70,000

அவர்கள் பின்வரும் பகிர்வுகளுக்கு உட்பட்டு தமிழன்னை என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

- தமிழன்னை ₹. 30,000 முதல் கொண்டு வருவது.
 - நிலம் - கட்டிடம் 10 % மதிப்பேற்றம் செய்வது.
 - சரக்கிருப்பு மதிப்பை ₹. 3,000 குறைப்பது.
 - கொடுபடா பொறுப்புக்கு ₹. 2,000 ஒதுக்கு உருவாக்குவது.
- மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகள் ஆகியவற்றைத் கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

(அல்லது)

கமலா, விமலா என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர்.

31-03-2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
பற்பல கடனீந்தோர்	70,000	வங்கி	10,000
செலுத்துதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	25,000	பற்பல கடனாளிகள்	30,000
முதல் கணக்குகள்		சரக்கிருப்பு	20,000
கமலா 60,000		இயந்திரம்	60,000
விமலா 40,000	1,00,000	நிலமும் கட்டடமும்	70,000
பொதுக்காப்பு	10,000	ரொக்கம்	20,000
இலாப நடட க / கு	5,000		
	2,10,000		2,10,000

01-04-2018 அன்று அமலா என்பவரை பின்வரும் பகிர்வுகளுக்கு உட்பட்டு சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

- அமலா ₹. 30,000 முதல் கொண்டுவருவது.
 - அமலா நற்பெயரில் தன்னுடைய பங்காக ₹. 20,000 ரொக்கமாக கொண்டுவந்தார்
 - நிலம் - கட்டடத்தை 10 % மதிப்பேற்றம் செய்வது.
 - சரக்கிருப்பை ₹. 2,000 குறைப்பது
 - கொடுபடா பொறுப்பு ₹. 5,000 உருவாக்குவது
- மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்கு மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றைத் தயாரிக்கவும்.

27. ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நடடங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம்நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	₹.	சொத்துகள்	₹.
முதல் கணக்குகள்		கைரொக்கம்	5,000
ஆனந்த் ₹.25,000		பற்பல கடனாளிகள்	10,000
பாலு ₹.15,000	40,000	சரக்கிருப்பு	20,000
பற்பல கடனீந்தோர்	10,000	நிலம்	30,000
இலாப நடட க/கு	15,000		
	65,000		65,000

B. BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT. 9629647613

2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்

(அ) சரக்கிருப்பு மதிப்பை 1,500 குறைப்பது

(ஆ) வாராஜயக்கடன் ஒதுக்கு 1,000 உருவாக்குவது

(இ) நிலத்தின் மதிப்பை 5,000 மதிப்பேற்றம்செய்வது

தேவையான பேரேட்டு கணக்குகள் தயார்செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

(அல்லது)

குமார், வாலி என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர்.

31-03-2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	தொகை ₹	சொத்துகள்	தொகை ₹
கடனீந்தோர்	25,000	வங்கி	15,000
முதல் கணக்கு:		சரக்கிருப்பு	20,000
குமார் ₹. 70,000	1,00,000	நிலம்	90,000
வாலி ₹. 30,000			
	1,25,000		1,25,000

01-04-2019 அன்று அஜய் என்பவரை பின்வரும் பகிர்வுகளுக்கு உட்பட்டு சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

- அஜய் ₹. 20,000 முதல் கொண்டுவருவது.
- நிலத்தின் தற்போதைய மதிப்பை ₹. 1,00,000 ஆக கொள்வது.
- சரக்கிருப்பை ₹. 2,000 குறைப்பது

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்கு மற்றும் புதிய கூட்டான்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயாரிக்கவும்.

B. BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT. 9629647613

அலகு தேர்வு 4**மேல்நிலை இரண்டாம் ஆண்டு --- கணக்குப்பதிவியல்****பாடம் - 4. கூட்டாண்மை கணக்குகள்-- நற்பெயர்****காலம் : 75 நிமிடம்****மதிப்பெண்கள் : 50****பகுதி - I****அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.****10 × 1 = 10****சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக :**

- உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்
அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
ஈ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
- தவறான கூற்று எது?
அ) நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறன், நற்பெயரின் மதிப்பினைத் தீர்மானிக்கிறது.
ஆ) அதிக இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனம் அதிகமான நற்பெயர் மதிப்பினைக் கொண்டிருக்கும்.
இ) போட்டியே இல்லாத அல்லது குறைவான போட்டியைக் கொண்டுள்ள நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு குறைவானதாக இருக்கும்.
ஈ) நற்பெயர் ஒரு புலனாகச் சொத்து ஆகும்.
- கீழ் வருவனவற்றில் எது சரியானது?
அ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்
- ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹. 1,00,000; சொத்துகள் ₹. 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹. 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு -----
அ) ₹. 40,000 ஆ) ₹. 70,000 இ) ₹. 1,00,000 ஈ) ₹. 30,000
- தவறானதை கண்டுபிடிக்கவும்.
அ) சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
ஆ) பயன்படுத்தப்பட்ட முதல் = நிலைச் சொத்துகள் + நடப்புச் சொத்துகள் - நடப்புப் பொறுப்புகள்
இ) உயர் இலாபம் = சாதாரண இலாபம் - சராசரி இலாபம்
ஈ) சாதாரண இலாபவிகிதம் = ஒரு தொழிலில் ஒரே தன்மையுடைய வியாபார நிறுவனங்கள்
- சரியான கூற்று எது?
அ) நற்பெயர் ஒரு கற்பனை சொத்து.
ஆ) நற்பெயர், தொழில் நிறுவனத்தின் இலாபத் தன்மையைப் பொறுத்து திட்டவட்டமான மதிப்பைக் கொண்டுள்ளது.
இ) நற்பெயரினை தொழில் நிறுவனத்திடமிருந்து பிரிக்க இயலும்.
ஈ) நற்பெயர், அதிக இலாபம் ஈட்டுவதற்கு மட்டுமே உதவும். அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு உதவாது

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT. 9629647613

- கூற்று (A) : ஒரு பழமையான மற்றும் சிறப்பாக உருவாக்கப்பட்டு நீண்டகாலமாக இயங்கி வரும் தொழில் நிறுவனம் பொதுமக்களிடையே புகழ் மற்றும் நன்மதிப்பினைப் பெறுகிறது.

காரணம் (R) : நல்லதரமான பொருள் மற்றும் சேவை, தொழிலின் அமைவிடம்

போன்றவையே அதற்கு காரணம் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

- A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
 - A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
 - A சரி ஆனால் R தவறு
 - A தவறு ஆனால் R சரி
- சராசரி இலாபம் ₹. 25,000 மற்றும் சாதாரண இலாபம் ₹. 15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்
அ) ₹. 25,000 ஆ) ₹. 5,000 இ) ₹. 10,000 ஈ) ₹. 15,000
 - நற்பெயரானது, ரொக்கம் அல்லது பொருளைச் செலுத்தி பெறப்பட்டிருந்தால், அது ----- நற்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
அ) வாங்கப்பட்ட ஆ) பெறப்பட்ட இ) தன்னுருவாக்க ஈ) (அ) மற்றும் (ஆ)
 - இம்முறையானது, இலாபத்தின் போக்கு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு அல்லது குறைந்து கொண்டு போகும்போது பயன்படுத்தப்படுகிறது.
அ) சாதாரண சராசரி இலாப முறை அ) கூட்டு சராசரி இலாப முறை
இ) உயர் இலாபத்தில் கொள்முதல் முறை ஈ) ஆண்டுத்தொகை முறை

பகுதி -- II**எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 17- க்கு கட்டாயம் விடையளிக்கவும்.****5 × 2 = 10**

- நற்பெயர் என்றால் என்ன?
- சாதாரண இலாபவிகிதம் என்றால் என்ன?
- கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு துழ்நிலைகளைத் தரவும்.
- பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்.
2015 : ₹. 12,000 ; 2016 : ₹. 27,000; 2017 : ₹. 6,000
- சராசரி இலாபம் ₹. 42,000 ஆக இருக்கும்போது 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- பின்வரும் தகவல்களிலிருந்து வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் ₹. 10,000
(ஆ) சாதாரண இலாபவிகிதம் 10%
- ஒரு நிறுவனத்தின் நிலைச் சொத்துகளின் மதிப்பு ₹. 96,000 ; பற்பலகடனாளிகள் ₹. 14,000 வங்கிமேல்வரைப்பற்று ₹. 25,000 எனில் பயன்படுத்தப்பட்ட முதல் யாது?

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT. 9629647613

பகுதி --- III

எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 24 - க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

5 × 3 = 15

18. நிறுவனத்தின் நற்பெயர் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் இரண்டு ஆண்டு கொள்முதல் என மதிப்பிடப்படுகிறது.

மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ₹. 9,000 ; ₹. 4,000 ; ₹. 2,000. நற்பெயரின் மதிப்பைக் காண்க.

19. நிறுவனத்தின் நற்பெயர் கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் மூன்று ஆண்டு கொள்முதல் என மதிப்பிடப்படுகிறது. நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ₹. 40,000, ₹. 32,000, ₹. 15,000, ₹. 13,000, ₹. 25,000, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடுக.

20. கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் இரண்டு ஆண்டு கொள்முதல் என கொண்டு நற்பெயர் தொகையைக் கணக்கிடவும். நான்கு ஆண்டுகளின் இலாப நடட்டங்கள் பின்வருமாறு

2015	இலாபம்	₹. 20,000
2016	இலாபம்	₹. 30,000
2017	நட்டம்	₹. 6,000
2018	இலாபம்	₹. 16,000

21. பின்வரும் விவரங்களைக் கொண்டு உயர் இலாப மதிப்பினை காணவும்.

- மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ₹. 2,000, ₹. 5,000 மற்றும் ₹. 8,000.
- பயன்படுத்தப்பட்டமுதல் ₹. 20,000
- சாதாரண இலாபவிகிதம்: 10%

22. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(அ) பயன்படுத்தப்பட்டமுதல் ₹. 1,00,000 (ஆ) சாதாரண இலாபவிகிதம் 10%

(இ) சராசரி இலாபம் ₹. 45,000

23. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

- பயன்படுத்தப்பட்டமுதல் ₹. 40,000
- சாதாரண இலாபவிகிதம்: 10%
- சராசரி இலாபம் ₹. 14,000
- 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ₹. 1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ₹. 1.5342

24. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் மூன்று காரணிகளைத் தரவும்.

பகுதி --- IV

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

3 × 5 = 15

25. கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டுசராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

விவரம்	2015	2016	2017	2018
இலாபம் (₹)	35,000	20,000	15,000	14,000
நிறை	1	2	3	4

26. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(அ) பயன்படுத்தப்பட்டமுதல் : ₹. 1,50,000

(ஆ) சாதாரண இலாபவிகிதம் : 20%

(இ) 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் :

2014 : ₹. 20,000 ; 2015: ₹. 24,000; 2016: ₹. 50,000; 2017: ₹. 36,000 மற்றும் 2018: ₹. 60,000

(ஈ) கூட்டாளிகளுக்கான உழைப்பூதியம் ஆண்டுக்கு ₹. 3,000.

27. பின்வரும் விவரங்களைக் கொண்டு,

(அ) ஆண்டுத்தொகை முறை மற்றும்

(ஆ) உயர்இலாபத்தினை மூலதனமாக்கல் முறையிலும் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

i) பயன்படுத்தப்பட்டமுதல் ₹. 20,000

ii) சாதாரண இலாபவிகிதம்: 10%

iii) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ₹.7,000, ₹.5,000 மற்றும் ₹.9,000.

iv) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ₹. 1 ன் தற்போதைய ஆண்டுத் தொகை மதிப்பு ₹. 3.5668.

28. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:

- ஈட்டிய இலாபங்கள் : 2017: ₹. 60,000; 2018: ₹. 80,000 மற்றும் 2019: ₹. 75,000.
- 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹. 15,000 சேர்ந்துள்ளது.
- சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2019 ஆம் ஆண்டின் இலாபத்தில் ₹. 5,000 குறைக்கப்பட்டது.
- சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ₹. 7,200 என மதிப்பிடப்பட்டது.

3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

29. தீபா வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 4 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

i) டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 ன் இலாபங்கள் முறையே ₹. 52,000, ₹. 48,000, மற்றும் ₹. 36,000.

ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹. 12,000 சேர்ந்துள்ளது.

iii) 2017 ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹.8,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.